மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 84, திரு. வெ. தமிழரசு, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

84—

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்துப் பிரிவு மற்றும் நோயாளர் ஊர்தி வழங்குதல்.

*21275—திரு. வெ. தமிழரசு :

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க் காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் விபத்துப் பிரிவு தொடங்கவும், நோயாளர் ஊர்தி (Ambulance Van) வழங்கவும் அரசு ஆவன செய்யுமா ?

(ஆ) ஆம் எனில், அதன் விவரம் என்ன ?

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) : ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளி ஊர்தி ஒன்று அதற்குரிய பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. இம் மருத்துவமனையில் உள்ள சிகிச்சைப் பிரிவு அவசர அழைப்பின் பேரில் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. நிதி நிலைமை காரணமாக விபத்துப் பிரிவு துவக்க தற்போது செயற் குறிப்பு ஏதுமில்லை.

திரு. வெ. தமிழரசு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களால், ஜப்பான் போன்ற கீழ்த்திசை நாடுகளுக்கு எங்களைப் போன்ற 31 சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பியதற் காக இந்த சந்தர்ப்பத்திலே தங்களுக்கும், இதய தெய்வத் தினுடைய பொற்பாதங்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்கி (மேசையைத் தட்டும் ஒலி) வரைப் படங்களிலும், திரைப்படங்களிலும் பார்த்த அந்த நாடுகளைப் பார்க்கின்ற வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்த அந்த நன்றியை என்றும் மறக்க மாட்டோம் என்று தெரிவித்து, சேலம் மருத்துவமனைக்கு அடுத்ததான ஆத்தூர் மருத்துவமனைக்கு இவைகளை விரைவாகக் கொண்டு வர மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நிதிநிலையைப் பொறுத்து விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.

1993 டிசம்பர் 30]

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 85, டாக்டர் எம். பி. சேகர், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

85—

குடும்பக் கட்டுப்பாடு செய்வோருக்கு உதவித்தொகையை உயர்த்துதல்

*21688—டாக்டர் எம். பி. சேகர் :

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிப்பாரா—

குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்திக் கொடுக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா ?

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் தாய்மார்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையை உயர்த்திக் கொடுப்பதற்கான செயற்குறிப்பு ஏதும் தற்போது அரசிடம் இல்லை.

டாக்டர் எம். பி. சேகர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் தாய்மார்களுக்கு ரூபாய் 210 வழங்கப்பட்டு வருகிறது. இதை சற்றாவது உயர்த்திக் கொடுக்க நமது அரசு பரிந்துரை செய்ய முன் வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மத்திய அரசாங்கத்தினுடைய நிதியிலே இருந்துதான் நாம் அந்த உதவித் தொகையைக் கொடுத்து வருகிறோம். நம்முடைய அரசு அதிலே ஒரு பகுதியை ஏற்றுக் கொள்கிறது. இப்போது மத்திய அரசாங்கம் உயர்த்திக் கொடுத்தால் நாமும் இங்கே கொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாமாக கொடுப்பதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. வேண்டுமானால் மத்திய அரசாங்கத்திற்கு, இதை உயர்த்திக் கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வேண்டுகோளாக நாம் அனுப்பலாம்.

முற்பகல் 10.20

டாக்டர் ஜெய்சன் ஜேக்கப் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்ற தாய்மார்களில் ஒரு சதவிகிதத்தினர், அந்தக் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையிலே ஃபெயிலியர் ரேட்டுக்கு